

Piramal Enterprises to expand financial services business

DHFL acquisition has boosted growth: Chairman

OUR BUREAU

Mumbai, July 29
Piramal Enterprises plans to expand its financial services business presence across 1,000 locations with 500-600 branches across India over the next five years.

Speaking at the company's annual general meeting on Friday, Ajay Piramal, Chairman, Piramal Enterprises, said, "FY2022 was a pivotal year for our financial services business. Through the DHFL acquisition, we achieved a major portfolio transition and significant growth, that would have otherwise taken several years to accomplish through the organic route."

More retail loans
"The acquisition helped us make good progress towards transforming ourselves into a diversified lender. The share



Ajay Piramal, Chairman, Piramal Enterprises

of retail loans increased to 36 per cent as of March 2022 from 12 per cent in March 2021," he added.

Piramal said that over the next five years, the financial service business intends on growing retail disbursements

"DHFL acquisition helped us make good progress towards transforming ourselves into a diversified lender. The share of retail loans increased to 36 per cent as of March 2022 from 12 per cent in March 2021."

by 40-50 per cent (on a CAGR basis), doubling the overall AUM from FY22 levels, and achieving a loan book mix moving to two-thirds retail and one-third wholesale loans.

To achieve this, Piramal has embarked on a twin-engine strategy for the retail lending business, to drive scale and growth.

"Engine #1 is the 'phygital, secured lending' business with a dominant position in affordable housing, mass affluent housing and MSME loans, contributing to 90%+ of retail AUM. Engine #2 is the 'digital embedded finance' business, where we offer small-ticket and short-duration loans (such as personal loans, purchase finance, etc.), originated through digital channels and partnerships. We are live with 12 partnerships across several segments. This acts as a customer acquisition engine, helping add 90%+ of our new customers," he said.

Refining margin boost pushes up MRPL's net to ₹2,707 cr

OUR BUREAU

Mangaluru, July 29
An improvement in GRM (Gross Refining Margin) helped Mangalore Refinery and Petrochemicals Ltd (MRPL) record a profit after tax of ₹2,707 crore in Q1 FY23 against a loss of ₹230 crore in the corresponding period of FY22.

The company recorded a GRM of \$24.45 a barrel during

Q1 FY23 as against \$4.94 a barrel in Q1 FY22. (GRM is the difference between the price of crude oil and the end products.)

MRPL's gross revenue from operations increased to ₹35,915 crore in Q1 FY23 against ₹15,069 crore in Q1 of the previous fiscal.

The net throughput of the refinery during Q1 FY23 was at 4.29 million tonnes (mt)



against 3.07 mt in Q1 FY22.

A statement said MRPL recorded highest ever Q1 net throughput of 4.29 mt with a

capacity utilisation of 114.34 per cent, against the previous best of 3.98 mt with a capacity utilization of 106.13 per cent in Q1 FY18.

The company consistently achieved capacity utilization of 115.94 per cent, 116.74 per cent, and 114.34 in Q3 and Q4 FY22 and Q1 FY23, respectively.

It said the refinery processed new crudes, Kuwait Super Light

crude and Khafji crude, during the quarter.

The statement said MRPL achieved highest ever diesel dispatch of 737 TMT (thousand metric tonne) in May. Previous highest was 665 TMT in March 2022. This achievement was made possible by the commissioning of new diesel tanks and new diesel product evacuation facilities.

Amazon reports second quarterly loss in a row...

AGENCE FRANCE PRESSE

New York, July 29
Amazon on Thursday reported its second-consecutive quarterly loss but its revenue topped Wall Street expectations, sending its stock sharply higher.

The Seattle-based e-commerce giant also said it is making progress in controlling some of the excess costs from its massive expansion during the Covid-19 pandemic.

Amazon lost \$2.03 billion, or 20 cents per share, in the three-month period ended June 30, driven by a \$3.9-billion write-down of the value of its stock investment in electric vehicle start-up Rivian Automotive.

That compared to a profit of \$7.78 billion a year ago. It posted a loss of \$3.84 billion in this year's first quarter, its first quarterly loss since 2015, which was also marked by a large Rivian write-down.

But Wall Street was cheered by Amazon's \$121.2 billion in revenue, topping expectations of \$119 billion. The results came as the company attempts to navigate shifting consumer demand and higher costs, while curtailing the glut of warehouses it acquired during the Covid-19 pandemic.

... files plea in SC on legality of investments in Future Coupons

OUR BUREAU

Mumbai, July 29
Amazon India has filed a petition before the Supreme Court challenging the National Company Law Appellate Tribunal's ruling that upheld the Competition Commission of India's order suspending the US giant's investment in Future Group.

This comes after the NCLAT on June 13 upheld the CCI order passed on 17 December pertaining to non-disclosures by the US giant.

The appellate body also directed the company to deposit ₹200 crore as a penalty within 45 days.

In its petition, Amazon has opposed the same. "For the very first time since its inception, the Respondent Commission (CCI) imposed a disproportionate penalty of INR 200 Crores under Section 43A of the Competition Act, and penalty of INR 1 Crores each for violation of Section 44, and 45 of the Competition Act," it said in its petition.

Misrepresenting info

The antitrust watchdog had fined Amazon ₹200 crore for allegedly misrepresenting and suppressing information while seeking regulat-



ory approval in 2019 to buy a stake in Future Coupons. Amazon further added that it had made all efforts to have a clear stance on its investment in Future Coupons, and the tribunal had not taken cognisance of it before passing the order.

"In relying on these internal documents, the Respondent Commission, and the Hon'ble Tribunal erred in relying upon documents which were irrelevant to the filing. Two of the internal documents (dated May 24, 2019 and July 10, 2019) pertain to a different investment structure which was not ultimately undertaken.

"The only internal document which was relevant was an internal email dated July 19, 2019, the contents of which stood sufficiently disclosed in the notification (as demonstrated before both the Hon'ble Tribunal as well as the Respondent Commission)," it added.



इंडियन ऑयल कॉर्पोरेशन लिमिटेड Indian Oil Corporation Limited

[CIN - L23201MH1959G01011388]
Regd. Office: IndianOil Bhavan, G-9, Ali Yavar Jung Marg, Bandra (East), Mumbai-400 051
Website: www.iocl.com Email ID: investors@indianoil.in



Partnering India's
Green Energy March


NET
ZERO
EMISSION

STATEMENT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE THREE MONTHS ENDED 30TH JUNE 2022

SR. NO.	PARTICULARS	STANDALONE				CONSOLIDATED			
		UNAUDITED RESULTS FOR THREE MONTHS ENDED		AUDITED RESULTS FOR THE YEAR ENDED		UNAUDITED RESULTS FOR THREE MONTHS ENDED		AUDITED RESULTS FOR THE YEAR ENDED	
		30.06.2022	31.03.2022	30.06.2021	31.03.2022	30.06.2022	31.03.2022	30.06.2021	31.03.2022
1	Revenue from Operations	2,51,932.89	2,06,460.89	1,55,056.27	7,28,459.94	2,55,381.62	2,09,049.16	1,56,519.19	7,36,730.84
2	Other Income	683.65	951.70	563.56	4,324.26	622.98	580.70	499.22	3,082.22
3	Total Income	2,52,616.54	2,07,412.59	1,55,619.83	7,32,784.20	2,56,004.60	2,09,629.86	1,57,018.41	7,39,813.06
4	Total Expenses	2,55,145.78	1,99,327.91	1,47,821.35	7,01,051.13	2,55,028.94	1,99,874.95	1,49,334.99	7,06,760.00
5	Net Profit/(Loss) for the period (before Tax and share of associate/ joint venture)	(2,529.24)	8,084.68	7,798.48	31,733.07	975.66	9,754.91	7,683.42	33,053.06
6	Share of profit/(loss) of associate/ joint venture					367.95	136.51	346.73	1,235.56
7	Net Profit/(Loss) for the period before Tax	(2,529.24)	8,084.68	7,798.48	31,733.07	1,343.61	9,891.42	8,030.15	34,288.62
8	Net Profit/(Loss) for the period after Tax	(1,992.53)	6,021.88	5,941.37	24,184.10	882.96	7,089.18	6,140.63	25,726.60
9	Net Profit/(Loss) for the period after Tax attributable to Equityholders of the Parent					(279.38)	6,645.72	6,109.69	25,102.23
10	Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(3,816.01)	8,520.27	7,785.51	30,443.93	1,974.49	9,350.56	8,446.72	31,948.93
11	Total Comprehensive Income for the period attributable to Equityholders of the Parent					808.74	8,912.99	8,413.60	31,329.26
12	Paid-up Equity Share Capital (Face value - ₹ 10 each)	9,414.16	9,414.16	9,414.16	9,414.16	9,414.16	9,414.16	9,414.16	9,414.16
13	Other Equity excluding revaluation reserves				1,22,105.32				1,24,354.14
14	Securities Premium Account					76.74	76.74	76.74	76.74
15	Net Worth (Total Equity)	1,27,443.02	1,31,286.36	1,18,268.77	1,31,286.36	1,34,317.05	1,33,535.18	1,20,244.95	1,33,535.18
16	Outstanding Debt	1,08,900.44	1,10,798.50	85,719.70	1,10,798.50	1,17,209.97	1,23,550.10	1,01,986.98	1,23,550.10
17	Debt Equity Ratio	0.85:1	0.84:1	0.72:1	0.84:1	0.86:1	0.91:1	0.84:1	0.91:1
18	Earnings per Share (₹) (Adjusted for Bonus) (Basic and Diluted) (Face value - ₹ 10 each)	(1.45)	4.37	4.31	17.56	(0.20)	4.83	4.44	18.23
19	Capital Redemption Reserve	297.65	297.65	297.65	297.65	298.06	298.06	298.06	298.06
20	Bond Redemption Reserve	1,781.79	1,781.79	3,152.64	1,781.79	1,800.54	1,800.54	3,171.39	1,800.54
21	Debt Service Coverage Ratio	0.52	4.40	5.24	4.93	1.90	2.65	5.17	3.90
22	Interest Service Coverage Ratio	1.00	6.67	7.89	8.25	2.86	7.14	7.66	8.15

Note: The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 & Regulation 52 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results are available on the Stock Exchange websites i.e. Bombay Stock Exchange (URL: <https://www.bseindia.com/xml-data/corplisting/AttachLive/10282921-7617-4184-ab8c-0ecb6c64eb2.pdf>) & National Stock Exchange (URL: https://archives.nseindia.com/corporate/IOC_29072022152330_IOC_Q1_22_23.pdf) and also on the company's website (www.iocl.com).

Place : New Delhi
Date : 29th July, 2022



Operates India's largest network of customer touch-points | Owns & operates 10 refineries across India | Manages country's largest network of crude & product pipelines | 2nd largest player in natural gas, petrochemicals

web: www.iocl.com

Follow us on:



/IndianOilCorpLimited



/IndianOilcl



/indianoilcorporationlimited



/indianoilcorp

BY ORDER OF THE BOARD

(S. K. GUPTA)
DIRECTOR (FINANCE)

DIN No.: 07570165

DALMIA BHARAT SUGAR AND INDUSTRIES LIMITED

Regd. Office : Dalmiapuram - 621 651, Distt. Tiruchirappalli (Tamil Nadu)
Phone : 011 23465100, Fax (011) 23313303
Website : www.dalmiasugar.com . CIN : L15100TN1951PLC000640
Extract of unaudited Financial Results for the quarter ended 30-06-2022

S.No.	Particulars	For the quarter ended			Year ended
		30-06-2022	31-03-2022	30-06-2021	31-03-2022
		Unaudited	Audited*	Unaudited*	Audited*
		₹	₹	₹	₹
1	Total Income from Operations	945.71	872.48	823.39	3,082.22
2	Net Profit/ (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items.)	69.86	109.72	113.26	382.10
3	Net Profit/ (Loss) for the period before Tax (After Exceptional and/or Extraordinary items.)	69.86	109.72	113.26	382.10
4	Net Profit/ (Loss) for the period after Tax (After Exceptional and/or Extraordinary items.)	49.27	55.49	124.21	295.36
5	Total Comprehensive Income for the period [comprising profit/(Loss) for the period (after tax) and other comprehensive income (after tax)]	(14.24)	(48.21)	209.36	264.59
6	Equity Share Capital	1,619	1,619	1,619	1,619
7	Earning per Share (of ₹ 2 each)				
a)	Basic	6.09	6.86	15.35	36.49
b)	Diluted	6.09	6.87	15.35	36.49

* Reinstated after merger of wholly owned subsidiary company as per the scheme of arrangement.

Notes :-

- The above financial results are approved by the Board of Directors at their respective meeting held on July 29, 2022 after being reviewed and recommended by the audit committee.
- The above is the extract of the detailed format of quarterly financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results are available on the Stock Exchange websites, www.nseindia.com, www.bseindia.com and on the Company website www.dalmiasugar.com.

For Dalmia Bharat Sugar and Industries Limited

B B Mehta
Whole Time Director

Place:- New Delhi
Date:- July 29, 2022

ASHOK LEYLAND

Aapki Jeet. Hamari Jeet.

ASHOK LEYLAND LIMITED

Regd. Office : 1, Sardar Patel Road, Guindy, Chennai - 600 032; Ph:+91 44 2220 6000, Fax:+91 44 2220 6001;
CIN : L34101TN1948PLC000105; Website: www.ashokleyland.com; Email id: secretarial@ashokleyland.com

EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2022

Sl. No	Particulars	Standalone		Consolidated	
		Quarter Ended	Year Ended	Quarter Ended	Year Ended
		30.06.2022	30.06.2021	30.06.2022	30.06.2021
		Unaudited	Audited	Unaudited	Audited
1	Total revenue from operations	7,222.85	2,950.99	21,688.29	8,470.23
2	Net Profit / (Loss) before exceptional items and tax	94.64	(380.93)	16.78	119.66
3	Net Profit / (Loss) before tax	107.65	(382.61)	527.61	95.78
4	Net Profit / (Loss) for the period / year	68.05	(282.29)	541.83	21.94
5	Total comprehensive Income / (Loss) for the period / year [comprising Profit / (Loss) for the period / year (after tax) and Other Comprehensive Income / (Loss) (after tax)]	73.37	(282.78)	537.92	(118.16)
6	Paid-up equity share capital	293.55	293.55	293.55	293.55
7	Other equity	7,111.51	6,405.50	7,043.35	6,918.34
8	Earnings / (Loss) per share (Face value per share of Re. 1/- each) (not annualised)				
a)	Basic	0.23	(0.96)	1.85	0.02
b)	Diluted	0.23	(0.96)	1.84	0.02

Notes :

- The above is an extract of the detailed format of financial results for the quarter ended June 30, 2022 filed with the Stock Exchanges under Regulation 33 and Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 as amended from time to time. The full format of the financial results for the quarter ended June 30, 2022 is available on the Stock Exchange websites (www.nseindia.com and www.bseindia.com) and on the Company's website (www.ashokleyland.com).
- The figures for the previous periods have been reclassified / regrouped wherever necessary.

On behalf of the Board of Directors
Dheeraj C Hinduja
Executive Chairman

Place : Chennai
Date : July 29, 2022

Visit us at : www.ashokleyland.com

உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பணிநிறைவு பாராட்டு விழா

மதுரை, ஜூலை 29: பணி நிறைவு பெற்றுள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆனந்திக்கு பாராட்டு விழா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனிஷ்வர் நாத் பண்டாரி தலைமை வகித்தார். உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்னிலை வகித்தார். தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் வீரா சதிரவன் வரவேற்றார். இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள், அரசு வழக்குரைஞர்கள், வழக்குரைஞர்கள், நீதி மன்றப் பணியாளர்கள் பங்கேற்றனர். மேலும், சென்னையிலிருந்து நீதிபதிகள், காணொலி வாயிலாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஏற்புணையாற்றி நீதிபதி எஸ். ஆனந்தி பேசியது: எனது தந்தையின் ஊக்கத்தால் தான் நீதிபதியானேன். சுதந்திர 1991-இல் வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கி, 31 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றியுள்ளேன். எனது வழக்குரைஞர் பணியானது, மதுரையில் தான் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றி, மதுரையில் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிநிறைவு பெறவது பெருமையாக உள்ளது என்றார்.

விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

சென்னை, ஜூலை 29: பெங்களூர் விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

சுதந்திர நவம்பர் 2-ஆம் தேதி பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை மகாகாந்தி என்ற நபர் திடீரென தாக்கியது தொடர்பான விடய சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இதனைத்தொடர்ந்து, மகா காந்தியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் ஜான்சன் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாகாந்தி மனு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில், நான், மருத்துவ பரிசோதனைக்காக கைது செல்லக் கூடாத நவம்பர் 2-ஆம் தேதி இரவு பெங்களூர் விமான நிலையம் சென்றேன். அங்கு எதிர்பாராத விதமாக நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்தேன். திரைத் துறையில் அவரது சாதனைகளை பாராட்டி வழங்குது தெரிவிக்க சென்றேன். ஆனால் எனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த அவர், பொதுவெளியில் என்னை இழிவுபடுத்தி பேசியதுடன், என்னையும், எனது ஜாதி பற்றியும் தவறாகப் பேசினார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய என் மீது அவரது மேலாளர் ஜான்சன் தாக்கிய துன்பம், காதித் தாக்கம், இடில் எனது செவித்திறன் பாதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உண்மை இவ்வாறு இருக்க மறுநான், தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் ஊடகங்களில் அவரது பரப்பினர். சக நடிகரை பாராட்டு சென்ற என்னை தாக்கியதுடன், அதை உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய்சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகாரை விசாரணை செய்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அதன் மீது விளக்கமளிக்காமலே விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாகாந்தி தொடுத்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விஜய் சேதுபதி தாக்கியதாக தகுந்த ஆதாரம் இல்வாமை அளிக்கப்பட்ட புகாருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது செல்லாதது எனக் கூறி, உயர் நீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. அதே வேளையில், விஜய் சேதுபதி மீது மகாகாந்தி தொடுத்த அவதூறு வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அந்த வழக்கை விஜய் சேதுபதி எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

70 வயதில் முனைவர் பட்டம்

சென்னை, ஜூலை 29: அண்ணா பல்கலைப்பள்ளியில் 70 வயது முதியவர் ஒருவர் வெள்ளிக்கிழமை முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியில் 1978-ம் ஆண்டு ஆர். ராஜகோபால் என்பவர் வேதியியல் பொறியியல் துறையில் பி.டெக். பட்டம் பெற்றார். அதன் பிறகு 1980-ம் ஆண்டு எம்.டெக். பட்டம் பெற்றார். இதன் பிறகு அவர் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். பல்வேறு ஊர்களில் பணியாற்றிய ராஜகோபால் 2013-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

அதன் பிறகு அவர் சென்னை திருப்பினார். அவர் பணியாற்றிய காலங்களில் ஓ.என்.ஜி.சியில் உருவாகும் சுழிவர்டி பிரச்சினைக்கு ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முயன்றார். அப்போது அவரது முயற்சியை கண்டறிந்த ஓ.என்.ஜி.சி. பொது மேலாளர் அவரை ஊக்கப்படுத்தி பிஎச்.டி. படிக்கும்படி அவர் வற்போது ஊக்கம் அளித்து வந்தார். இந்த காலத்தில் ஓய்வுக்கு பிறகு சென்னை திருப்பினர் அவர் தொழில் துறையில் பொறியியல் பட்டப்படிப்பை படித்துக் கொண்டிருந்த தனது மகளை பல்கலைக்கழகத்தில் விடுவதற்காக வந்து செல்வார். அப்போது பிஎச்.டி. ஆராய்ச்சி படிப்பை தொடர் அவருக்கு மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்பதற்கு விண்ணப்பித்து தனது ஆராய்ச்சியை தொடர்ந்தார். 70 வயதில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்து அண்ணா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை பிஎச்.டி. பட்டம் பெற்றார்.

இதகுறித்து ராஜகோபால் கூறுகையில், 'ஓ.என்.ஜி.சியில் உருவாகும் சுழிவர்டி பிரச்சனைக்கு

விரலில் காயம்: விசாரித்த பிரதமர்

பட்டம் பெற மாணவர் ஒருவரது விரலில் காயம் ஏற்பட்டிருப்பதைக் கண்ட பிரதமர் நரேந்திர மோடி அது குறித்து அந்த மாணவரிடம் விசாரித்தார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களில் ஒருவர் பட்டம் பெற வந்தபோது அவரது கைவிரல்களில் சிறிய அளவில் கட்டுப் போடப்பட்டிருப்பதை பிரதமர் கவனித்தார். இதையடுத்து இது என்ன? என பிரதமர் மோடி கேட்க அதற்கு அந்த மாணவன் லேசாக அடிபட்டு விட்டது என்று கூற உடனடியாக பிரதமர் மோடி கவனமாக பார்க்குக்கொள்ள வேண்டும் என்று அந்த மாணவரிடம் கூறினார்.

இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர் கூறுகையில், பிரதமர் மோடி அவர்களின் கையால் பட்டம் பெற்றது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. எனது கைவிரல்கள் காயம் பட்டதை அடுத்து அது குறித்து அவர் அக்கறையுடன் விசாரித்தார். மேலும் கவனமுடன் பார்க்குக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார் என அந்த மாணவர் கூறினார்.

ஆராய்ச்சி மூலம் தீர்வு காண முயன்றேன். ஆய்வகத்தில் உள்ள தண்ணீரை 2 வெவ்வேறு முறைகளில் சுத்திகரித்தேன். அவை மாக கட்டுப்பாட்டு வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் வருமா? என்பதை கண்டறிய முடிவுகளை ஒப்பிட்டு பார்த்தேன். இது ஒரு தொடக்கநிலை ஆய்வுதான் என்றார் அவர்.

ஓலிம்பியாட் தொடக்க விழா

பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீஸாருக்கு ரஜினி பாராட்டு

சென்னை, ஜூலை 29: சென்னை நங்கம்பாக்கம் போலீஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதை யடுத்து அவர்கள், நடிகர் ரஜினிகாந்த் தன்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, கவனித்துக் கொண்ட போலீஸாருக்கு ரஜினிகாந்த் நேரில் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விழா முடிந்த பிறகு, அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வீட்டில் கொண்டுவந்து விட்டனர். போலீஸாரின் இப்பணியை பார்த்து ரஜினிகாந்த் நெகிழ்ந்து போனார்.

மேலும், ரஜினிகாந்த் தன்னை சிறப்பாக கவனித்துக் கொண்ட நங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர்கள் குணசேகரன், மருது, கிருஷ்ணசுமார், தலைமைக்காவலர் அலாவுதீன், முதல் நிலை காவலர்கள் ராஜ்குமார், தங்கபாளைய ஆகிய 6 போலீஸாரை வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும், அவர்களுடன் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். காவல் துறையினர்தான், 'உண்மையான குடும்பம்' என மிக்கப்பட்டிருந்தனர்.

போலீஸாருக்கு பாராட்டு: இதில், நடிகர் ரஜினிகாந்த் கவனித்துக் கொள்ளும் பணி

நங்கம்பாக்கம் போலீஸாருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதை யடுத்து அவர்கள், நடிகர் ரஜினிகாந்த் தன்னை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, கவனித்துக் கொண்ட போலீஸாருக்கு ரஜினிகாந்த் நேரில் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் விழா முடிந்த பிறகு, அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வீட்டில் கொண்டுவந்து விட்டனர். போலீஸாரின் இப்பணியை பார்த்து ரஜினிகாந்த் நெகிழ்ந்து போனார்.

மேலும், ரஜினிகாந்த் தன்னை சிறப்பாக கவனித்துக் கொண்ட நங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர்கள் குணசேகரன், மருது, கிருஷ்ணசுமார், தலைமைக்காவலர் அலாவுதீன், முதல் நிலை காவலர்கள் ராஜ்குமார், தங்கபாளைய ஆகிய 6 போலீஸாரை வெள்ளிக்கிழமை தனது வீட்டுக்கு நேரில் அழைத்துப் பாராட்டினார். மேலும், அவர்களுடன் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டார். காவல் துறையினர்தான், 'உண்மையான குடும்பம்' என மிக்கப்பட்டிருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் விளிவான அறிக்கை தாக்கல்

சென்னை, ஜூலை 29: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசு, அதுகுறித்த விளிவான அறிக்கையைத் தாக்கல் செய்தது.

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை ராமலிங்கம் தொடுத்த வழக்கில், 3 அரசு மருத்துவர்கள், ஒரு ஓய்வூதிய தடய வியல் நிபுணரை நியமித்து மறு உடற்கூறாய்வு நடத்தவும், நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை தப்பிக்காத வகையில் விசாரணை அலுவலர் செயல்படவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, உடற்கூறாய்வு முடிந்து, உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்குகள் முழுமையாக விடிவாய் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், காவல் துறை தரப்பில் அறிக்கை ஒன்றை முடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.

பின்னர் டி.ஜி. தலைமையில், கூடுதல் எஸ்டி, டி.எஸ்டி, ஆய்வாளர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. மாணவி மரணம், கவரத்தின்போது வந்த பரப்பிய 63 யூ-டிஸ்டி இணையதளங்கள், 31 டிவிட்டர் கணக்குகள், 27 முகநூல் பக்கங்கள் ஆகியவற்றில் உள்ள பதிவுகளை நீக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் நடத்தப்படும்

ஊடக விசாரணைகள் காவல் துறை விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் தெரிவித்தார். மாணவி மரணம் தொடர்பான விசாரணையும், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான விசாரணையும் தனித்தனியாக நடைபெற்று வருகின்றன. மற்றொரு குற்ற வழக்கு பள்ளித் தாளாளர் தொடர்புடையது என்பதால் அதுகுறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.

யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை: அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், யாரையும் பாதுகாக்கும் எண்ணம் இல்லை என்றும்; மேலும், தமிழக அரசால் பெற்றோர் - ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, அந்தப் பள்ளி மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் தொடங்கி உள்ளதாகவும், பின்னர் 2 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலை குற்றவியல் சரிசெய்யப்படும் என்றும் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் கூறினார்.

அப்போது நீதிபதி, இதே நிலை நீண்ட நாட்கள் தொடரக்கூடாது, விரைவில் பள்ளியிலேயே வகுப்புகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மன நல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் ஊடகங்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். காவல் துறை விசாரணைக்கு இடையூறாக உள்ள சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காவல் துறை முடிவெடுக்கலாம் என தெரிவித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அறிவிப்பு

செளத் இந்தியா ஹோட்டல்ஸ் அண்ட் ரெஸ்டாரண்ட்ஸ் அலோசியேஷன்
CIN No. U93909TN1951NP002401
அலுவலக எண்: 3, 6வது தளம், சீதக்காதி வணிக, வளையம்
அண்ணா சாலை, சென்னை-600006. தொலைபேசி: 04428297510-11-12
மின்னஞ்சல்: admin@sihra.in இணையதளம்: www.sihra.in

செளத் இந்தியா ஹோட்டல்ஸ் அண்ட் ரெஸ்டாரண்ட்ஸ் அலோசியேஷன் (SIHR) தனது 71வது வருடாந்திர பொதுக்கூட்டத்தை சீதக்காதி ஹோட்டல், 41/29, வளையம், சென்னை-600006, இணையதளம்: www.sihra.in, சென்னை-600099 என்கிளையிட 27 ஆகஸ்ட் 2022 அன்று காலை 11:00 மணிக்கு நடத்தப்படும்.

AGM அறிவிப்பையும், ஆண்டு அறிக்கையையும், மின்னஞ்சல் முகவரியில் SIHRA மேலவை அனுப்புகிறது. உறுப்பினர்கள் தங்களது கட்டிய தொகையை, ரெச்டாரண்ட்ஸ் மற்றும் ஹோட்டல்ஸ் 3 ஆகஸ்ட் 2022 ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும், சென்னை-600099.

மேலும் விவரங்களை அறிய வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@sihra.in / members@sihra.in அல்லது செளத் இந்தியா ஹோட்டல்ஸ் அண்ட் ரெஸ்டாரண்ட்ஸ் அலோசியேஷன், அலுவலக எண்: 3, 6வது தளம், சீதக்காதி வணிக, வளையம், 684-690, அண்ணா சாலை, சென்னை-600006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

செளத் இந்தியா ஹோட்டல்ஸ் அண்ட் ரெஸ்டாரண்ட்ஸ் அலோசியேஷனுக்காக
T. நாஜனார்
CIN No. U93909TN1951NP002401

Oushadhi
The Pharmaceutical Corporation
(A Govt. of Kerala Undertaking)
Kuttanilur, Thrissur-14, Kerala
Ph: 0487-2459841, 2459807
E-mail: purchase@oushadhi.org
P/113/2022-23 Date: 30.7.2022

E-TENDER NOTICE
E-Tenders are invited for the supply of 1) Raw Materials and 1) Containers & Packing Materials for the period 1st October 2022 to 31st March 2023. Tenders can be downloaded from the website www.etenders.kerala.gov.in. For more details, please visit our website www.oushadhi.org or contact our Purchase Division at Kuttanilur.
Thrissur (SD) / Managing Director

அறிவிப்பு
செளத் இந்தியா ஹோட்டல்ஸ் அண்ட் ரெஸ்டாரண்ட்ஸ் அலோசியேஷன்
CIN No. U93909TN1951NP002401
அலுவலக எண்: 3, 6வது தளம், சீதக்காதி வணிக, வளையம்
அண்ணா சாலை, சென்னை-600006. தொலைபேசி: 04428297510-11-12
மின்னஞ்சல்: admin@sihra.in இணையதளம்: www.sihra.in

செளத் இந்தியா ஹோட்டல்ஸ் அண்ட் ரெஸ்டாரண்ட்ஸ் அலோசியேஷன் (SIHR) தனது 71வது வருடாந்திர பொதுக்கூட்டத்தை சீதக்காதி ஹோட்டல், 41/29, வளையம், சென்னை-600006, இணையதளம்: www.sihra.in, சென்னை-600099 என்கிளையிட 27 ஆகஸ்ட் 2022 அன்று காலை 11:00 மணிக்கு நடத்தப்படும்.

AGM அறிவிப்பையும், ஆண்டு அறிக்கையையும், மின்னஞ்சல் முகவரியில் SIHRA மேலவை அனுப்புகிறது. உறுப்பினர்கள் தங்களது கட்டிய தொகையை, ரெச்டாரண்ட்ஸ் மற்றும் ஹோட்டல்ஸ் 3 ஆகஸ்ட் 2022 ஆம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும், சென்னை-600099.

மேலும் விவரங்களை அறிய வேண்டிய மின்னஞ்சல் முகவரி: admin@sihra.in / members@sihra.in அல்லது செளத் இந்தியா ஹோட்டல்ஸ் அண்ட் ரெஸ்டாரண்ட்ஸ் அலோசியேஷன், அலுவலக எண்: 3, 6வது தளம், சீதக்காதி வணிக, வளையம், 684-690, அண்ணா சாலை, சென்னை-600006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

செளத் இந்தியா ஹோட்டல்ஸ் அண்ட் ரெஸ்டாரண்ட்ஸ் அலோசியேஷனுக்காக
T. நாஜனார்
CIN No. U93909TN1951NP002401

சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட்

பதிவு அலுவலகம் : "சைதன்யா", எண்.12, காந்தர் நவாஸ் கான் சாலை, நங்கம்பாக்கம், சென்னை 600 006
தொலைபேசி : 044-28332115, தொலைநகல் : 044-28332113 இணையதளம் : www.sundaram-clayton.com
மின்னஞ்சல் : corpsec@sundaramclayton.com CIN : L35999TN1962PLC004792

30.06.2022-ல் முடிவடைந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் (ரூ. கோடிக்கில்)

வ. எண்	விவரங்கள்	தனித்தது		ஒருங்கிணைந்தது		
		முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த ஆண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த ஆண்டு	
		30.06.2022	30.06.2021	30.06.2022	30.06.2021	
		(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	
1	மொத்த வருமானம்	512.89	377.33	1,836.86	4,975.61	25,625.15
2	நிதிநிலைக்கான வகைகள் மற்றும் வரிக்கு முன் நிகர வாயம்	22.99	13.53	177.89	460.84	4,705.15
3	நிதிநிலைக்கான வகைகளுக்குப் பின் வரிக்கு முன் நிகர வாயம்	38.71	1,502.21	2,300.49	475.49	4,221.82
4	நிதிநிலைக்கான வகைகள் மற்றும் வரிக்கு பின் நிகர வாயம்	28.43	1,501.34	2,276.69	326.00	(8.00)
5	நடப்புக் காலத்திற்கான விரிவான மொத்த வருமானம் [நடப்புக் காலத்திற்கான வரிக்குப் பின் வாயம் மற்றும் (வரிக்குப் பின்) இது விரிவான வருமானம்]	31.70	1,504.71	2,273.57	319.65	17.92
6	செலுத்தப்பட்ட சம்பங்கு மூலதனம் (முகமதிப்பு ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.5/-)	10.12	10.12	10.12	10.12	10.12
7	ரிசர்வ்கள் (மறு மதிப்பீடு ரிசர்வ்கள் நீக்கலாக)	-	-	2,890.24	-	5,069.12
8	பங்கு ரிசர்வ்கள் கணக்கு	36.42	36.42	36.42	36.42	36.42
9	நிகர மதிப்பு	2,923.07	2,217.16	2,893.66	5,244.79	4,221.82
10	நிறுவனத்தில் உள்ள கடன் (NBFC துணை நிறுவனம் தவிர)	736.88	603.28	732.64	3,288.56	2,925.40
11	நிறுவனத்தில் உள்ள திருப்பி எடுக்கக்கூடிய முன்னறிமொ பங்குகள்	-	-	-	-	-
12	கடன் சம விகிதாசாரம் (நிதிநிலைக்கான வகைகள் சேர்த்து, NBFC துணை நிறுவனம் தவிர)	0.25	0.27	0.25	2.16	1.89
13	பங்கு ஒன்றிற்கான சம்பந்தியம் (முகமதிப்பு ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.5/-) (ஆண்டு விகிதம் செய்யப்பட்ட விகிதம்) (அ) அடிப்படை (ரூபாயில்) (ஆ) டைல்ட்டு (ரூபாயில்)	14.05	742.06	1,125.29	79.08	0.80
14	மீடக்கூடிய மூலதன ஒதுக்கீடு	-	-	-	-	-
15	மீடக்கூடிய கடன் பந்திர ஒதுக்கீடு	-	-	-	-	-
16	கடன் சேவை அளிப்பு விகிதாசாரம் (NBFC துணை நிறுவனம் தவிர)	1.67	0.83	1.97	1.79	0.44
17	வட்டி சேவை அளிப்பு விகிதாசாரம் (NBFC துணை நிறுவனம் தவிர)	5.68	4.93	7.57	6.57	1.94

குறிப்புகள் :
1 மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் 2015ம் வருடத்தை சேரி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிப்பீடு தேவைகள்) விதிக்க, விதி 33 மற்றும் விதி 52ன் கீழ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு தகவல் செய்யப்பட்டுள்ள விரிவான நிதிநிலை முடிவுகளின் கருக்கம் ஆகும். நிதிநிலை முடிவுகள் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுகளின் இணையதளங்களிலும் (www.bseindia.com) மற்றும் (www.nseindia.com) மற்றும் கம்பெனின் இணையதளம் (www.sundaram-clayton.com) ஆகியவற்றிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
2 கம்பெனின் சட்டம் 2013, ரிவிஜ் 133 மற்றும் அதன் கீழான விதிகள் மற்றும் கம்பெனின் (சூழியல் அக்கௌண்டிங் ஸ்டாண்டர்ட்ஸ்) 2015 விதிக்கப்பட்ட மேற்கண்ட தனித்த மற்றும் ஒருங்கிணைந்த பட்டம் 2022 நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

சுந்தரம்-கிளேட்டன் லிமிடெட்-இதற்காக

R. கோபாலன்
தலைவர்

தேதி : 29.07.2022